

தென்னாடுடைய சிவனே போற்றி  
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி



அம்பாள் : அகிலாண்டேஸ்வரி

ஈசன். : அகத்தீஸ்வரர்

ஆதனூர் கிராமம், கோமல் ஊராட்சி, திருத்துறைப்பூண்டி வட்டம்

பொன்னிரை அஞ்சல், திருவாரூர் மாவட்டம்

தீர்த்தம். : ஹரிசந்திர தீர்த்தம்

அன்பர்களே,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதனூரில்  
பன்னெடுங்காலமாக உறைந்து, நம்மை பரிபாலித்துவரும்  
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர்  
ஆலயம்.

சித்திரை மாதத்தில் சூரியன் (ஆதவனே) மூன்று நாட்கள் நேரிடையாக தன்னுடைய ஒளிக்கதிர்களால் ஈசனின் அர்ச்சா மூர்த்தியை ஸ்பரிசித்து இறைவனை வழிபாடு செய்யும் இடமானதால் "ஆதனூர்" என்ற பெயர் பெற்றது.

அகத்திய மாமுனிவர் வழிபட்டதால் "அகஸ்தீஸ்வரர்" என்ற பெயரில் இறைவனும், அகிலத்தை காத்து ரக்ஷிக்க அகத்தியர் வேண்டியபடியால் அன்னை "அகிலாண்டேஸ்வரி" என்றும் பெயர் காரணம் கூறுவர்.

மேற்கண்ட கோயிலானது மிகவும் புராதனமானதுடன் ஸ்தல வரலாறு மிகவும் ஆச்சரியமானதும் கூட.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், நந்தன் எனும் ஒரு ஏழை விவசாயிக்கு அருள்மிக சனீஸ்வர பகவானால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு துயருற்றிருந்த வேளையில், அவனின் நல்லூழ் காரணமாக அகத்தீஸ்வரனிடத்தில் தஞ்சமடைந்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டமையால், ஈசன் தம்பதி சமேதராய் அவன் முன் பிரத்யக்ஷமாகி அருள்பாலித்ததாகவும் வரலாறு.

ஈசனின் அருள்கிடைக்கபெற்றமையால், சனிபகவான் நந்தனை விட்டு விலகி ஆதனூரின் வடமேற்கே சுமார் 3 கி.மீ தூரத்தில் திருக்கொள்ளிக்காடு ஸ்தலத்திற்கு அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்கேயே உறைந்ததாகவும் கூறுவர்.

இந்த அனுகிரஹத்தைக் கொண்டாடும் வகையில் ஆதனூர் வாசிகள் வருடா வருடம் தேர்திருவிழா கொண்டாடியதாகவும், பின்னர் நாளாவட்டத்தில் கோயில் ஸ்திதி குறைந்து ஒரு முறை அந்த தேர் கட்டுக்கடங்காமல் சென்று கோயிலிற்கு அருகில் இருக்கும் ஹரிச்சந்திரா தீர்த்தத்தில் இறங்கிவிட்டதாகவும் கூறுவார்.



மேலும் இந்த ஊர் வெண்ணாற்றின் கிளை நதியான ஹரிச்சந்திர நதிக்கரையில் அமையப் பெற்றுள்ளது சிறப்பு. ஹரிச்சந்திர மஹாராஜா தவம் செய்து ஸ்னானம் செய்த ஹரிச்சந்திரா நதியும் அருகிலுள்ளது; இந்த கோயில் குளம்

"சூர்ய புஷ்கரணி" ஹரிச்சந்திர மகராஜன் நீராடி தன் பாவங்கள் நீங்கப் பெற்றதால் "ஹரிச்சந்திர தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

வைத்தீஸ்வரன் கோவிலில் இருப்பது போன்றே சக்திமிகுந்த வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி இங்கு இருப்பதாக ஐதீகம். இந்த தலத்தில் முத்துகுமாரசுவாமி வேண்டி கண்ணொரிச்சல், கண் உபாதை, சொறி, மற்றும் தோல் சம்பந்தமான உபாதைகளிலிருந்து பரிகாரம் செய்து குணம் அடைந்தவர்கள் ஏராளம், அந்த வைத்தீஸ்வரன் கோவிலை போலவே.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் ஆளத்தம்பாடி சந்திப்பில் மழவராய நல்லூர் சாலையில் மேற்கில் சென்றால் சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஆதனூர் கிராமம். பிறக்க முக்தி தரும் ஸ்தலம் திருவாரூர் என்பது நாம் அறிவோம், அப்பேர்ப்பட்ட புண்ணிய பூமிக்கு அருகாமையில் அமையப் பெற்ற இந்த ஸ்தலத்தை வாழ் நாளில் ஒரு முறையேனும் தரிசித்தாலே போதும் என்பர்.

ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ இந்த திருக்கோயிலுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்யம். காரணம் இது ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள படியால் அநேகம் பேருக்கு தெரியாமல் போகவே,

சரியான முறையில் பராமரிக்கப் படாமல் தற்சமயம் வெகுவாக சிதிலமடைந்த நிலையில் நம் கவனத்திற்கு வந்துள்ளது.



எனவே நண்பர்களே, ஒரு சிவன் கோயிலில் விளக்கேற்றி வைத்தாலே எவ்வளவு பலன் என்று அறிவீர்கள். இப்போது இந்த சிவன் கோயிலை புதுப்பித்து கட்டும் பாக்யம் நமக்கு கிடைத்து உள்ளது.



பல காலமாக சஷீணமடைந்து, இயற்கையின் ஆளுமைக்கு உட்பட்டு, கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைக்கு வந்துவிட்ட இந்த கோயிலில், மிகுந்த பிரயாசையுடன், வைதீகர்கள் நித்ய பூஜையை (ஒரு கால மட்டும்)


விடாப்பிடியாக செய்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

மண் மேடிட்டுப்போன கோயில் வளாகத்தை சீர் செய்து, சிறிய அளவிலான கோவிலை ஆகம முறையில் புணருத்தானம் செய்வித்து, சுவாமி விமானம், அம்பாள் விமானம், விநாயகர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வயானை, பெருமாள், தூர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தி, நவகிரஹங்கள் உள்ளிட்ட

சன்னதிகள் அமைத்து நித்யாகால பூஜைகளை செய்ய ஏதுவாக திருப்பணிக் காரியங்களை துவக்க உத்தேசித்துள்ளோம்.

திருப்பணி காரியங்களில், பொருளுதவி செய்தோ, விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் பொறுப்புகளை மேற்கொண்டோ, அல்லது கட்டுமானப்பணிகள் ஏதாவது ஒன்றை மேற்கொண்டோ, சர்வேஸ்வரனின் கிருபைக்கு பாத்யதையாகுமாறு அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இங்கு வீற்றிருக்கும் பெருமாளின் அர்ச்சா மூர்த்தியின் நாமம் கேட்பாறின்றி வழக்கொழிந்து போனதும் நம்முடைய துர்பாக்கியமே. எவரேனும் அன்பர்கள் அவருடைய சிலா ரூபத்தை பிரதிஷ்டை செய்து, விமானமும் செய்துவித்தால், அன்னாரின் திருவுள்ளத்திற்குகந்த நாமம்கொண்டே மூர்த்தியை நாம் உபாஸிக்க உள்ளோம்.



முதல் கட்டமாக, கோவிலை ஸ்தாபிக்க ரூ. 50 லக்ஷம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்தீக

பெருமக்கள், இத்திருப்பணியில் உள்ளன்புடன் ஈடுபட்டு, சிவனின் சொத்தை நன்கு பராமரிக்க ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி சாரிட்டிபிள் டிரஸ்ட், தியாகராயநகர், சென்னை 600017

Mobile: +91-99400 53289 Email: [vcsmani@yahoo.com](mailto:vcsmani@yahoo.com)